



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරැධිකාරයන අල්ල, ගැනීමට ප්‍රත්වනවෙන් හැඳුව සොරබුවක් සොයාගැනීමට ප්‍රත්වනවෙන් හැඳුව මක් කරන අයකුට යොදීසියේ ඉජයපෑක්ට රහයුරුකූක තියන නැවැකට හැඳුවන්ට යෙදෙනවා, අඟ. ගම් හෙර බුවුවක් යෙකු ටවක නැවී පැමිහිඛෙන් ප්‍රත්වන විරුද්ධ පැමිහිඛෙන්ට යෙදෙනවා, අඟ. සැකවිභිජ හිරකාරපිජ ඇල්ලීමට කැඩ සිරගෙවලවල ඉජයපෑක්ට රහයුරුකූක යෙන් ඉල්පියුතුයි.

කුත්තවාතියායිප් පිශ්චත්තක් අල්ලතු තිරුත්තු මයකීන කණ්ඩාපිශ්චත්තක්පත්ති අත්තිවිකිරී එවරුක්කුම් පොල්ල මූල්‍ය්‍යාල්පෙක්ටර් ජොන්ත්‍රල් තු සිපාරිසිංහ්පෙරිල් නංකාකානෑ ඕනෑස්කුම්. තිරුත්තුමයකීන වෙත්තිරුපවලුක්කු විරෝධමාය් වෘත්තිකාවක්කප්පමිම්. තප්පිප්පොන මධ්‍යියත්කාරරාජප් පිශ්චත්තව්‍යක්කු වෙළුම්ති මධ්‍යිය්ල් දින්ෂ්පෙක්ටර් ජොන්ත්‍රල් මිල්ල් කොට්ඨාස්ථාන් මාලාම්.

ACCUSED PERSONS WANTED.

KORALAGE JAMES; charged with cattle stealing at Panagoda in Palle pattu of Hewagam korale on July 30, 1899; is a Sinhalese of the Wellala caste; religion, Buddhist; occupation, cultivator; age, about 22 years; height, 4 ft. 6 in.; make, thin; complexion, dark; nose, straight; mouth, small; eyes, black and oval; hair, black and cropped; wears slight moustaches; beard cropped; birthplace and general residence, Habarakada in Palle pattu of Hewagam korale; haunts Panagoda in Palle pattu of Hewagam korale; kept a mistress at Meegoda in Meda pattu of Hewagam korale; father, Koralage Heenappu; mother, Selohami of Panagoda; friends, Wickrama Achchige Sinnappu of Panagoda and Jayasinghe Arachchige Charles of Godagama; is well known to Don Siman, Police Vidane of Aturugiriya, Don Cornelis, Police Vidane of Panagoda, and Don Charles, Police Vidane of Meegoda. The Police Magistrate of Colombo has issued warrant No. 59,785 for his arrest.

PODYSINGHO; charged with theft at Talawakele on January 20, 1900; Sinhalese; religion, Buddhist; occupation, carter; age, about 22 years; height, about 5 ft. 4 in.; make, thin; complexion, dark brown; nose, pointed; mouth, small; teeth, irregular; eyes, black and small; hair, black and tied in a knot; moustaches, slight; has a cut mark on left side of nose; birthplace, Dimbulla; general residence, Talawakele; haunts Dimbulla, Nanuoya, and Badulla; single; is well known to Tamby Singho of Talawakele and P. S. 334 W. A. M. K. Banda and all the Constables of Dimbulla. The accused was adopted by one Carlina Hamy of Talawakele. The Police Magistrate of Hatton has issued warrant No. 29,857 for his arrest.

WILLIAM; charged with house-breaking and theft of jewellery, &c., at Lake View, Wekanda, Slave Island, on February 27, 1900; Sinhalese; religion, Buddhist; occupation, cooly; age, 23 years; height, 5 ft. 6 in.; make, thin; complexion, very dark; teeth, well set; eyes, black; hair, black and cut short; moustaches and beard, scanty; has two marks resembling burn marks on either cheek; birthplace, Paiayaga, Kalutara District; is known to John Singho, servant boy of Mr. Staples, of Wekanda. The Police Magistrate of Colombo has issued warrant No. 63,343 for his arrest.

HENADIRANNAHALAGE SINNAPPU; charged with stabbing at Galkissa on February 28, 1900; is a Sinhalese of the Durawa caste; religion, Buddhist; no employment; age, about 30 years; height, about 5 ft. 6 in.; make, thin; complexion, dark brown; hair, black and tied in a knot; wears moustaches and short beard; suffering from leprosy; has marks of leprosy on face and on one hand and an ulcer on one leg; birthplace and general residence, Galkissa in the Palle pattu of Salpiti korale; haunts Mutwal and Hendala, and sometimes Attangalla, where a Buddhist priest treats him for leprosy; wife living, has 3 children at Galkissa; uncle, Tochchi Naide, living at Ratmalana; aunt, Wetutanbrige Leiza, living near Elie House in Mutwal; brother, Sanga alias Sadris Perera at Galkissa; is well known to the Police Vidane and Village Sergeant of Galkissa. The Police Magistrate of Colombo has issued warrant No. 63,319 for his arrest.

LOST, STOLEN, OR STRAYED.

LOST.

ON February 24, 1900, between East Holyrood and Tennis Court, Talawakele: a gold scarf-pin set with an opal of the size of a pepper-corn. A reward is offered for the recovery of the article. Owner, Mrs. A. B. Braine, East Holyrood, Talawakele.

On March 1, 1900, on the road between New Peradeniya station and Irene House: a mourning brooch, engraved "In memory of." A reward of Rs. 5 is offered for the recovery of the brooch. Owner, Mrs. F. A. Jonklaas, Irene House, Peradeniya.

STOLEN.

On February 15, 1900, from the owner's cattle shed at Blackstone: 2 small iron wheels about 12 or 14 inches in height. Owner, M. D. S. Gunatilake, Pussellawa.

On February 18, 1900, from a fowl-house at Kowlahena estate, Lindula: 1 drake, 4 ducks, 2 white cocks, 1 large brown fowl, 1 black and white fowl, 1 yellow fowl, and 2 black Orpington chickens. Owner, Mr. G. S. Patten, Kowlahena estate, Lindula.

On February 24, 1900, from one Nawasivayam's house at Old Nuwara Eliya street, Gampola: 1 small tin box, 2 white drill coats, 1 large red handkerchief, 1 small red handkerchief, 2 white vanity cloths, and Rs. 20 in cash. Owner, Kitnan, Passumalatotum.

On February 25, 1900, from the tool-house at Gleneagles estate, Agrapatana : 7 mamoties and 1 cross-cut saw.
Owner, Mr. E. E. Megget, Thornfield estate, Agrapatana.

On February 26, 1900, from the Medical Officers' quarters at Rattota, Matale : 1 Burmah cock bird, 3 large Cochin hens, and 9 large country hens of different colours. Owner, Mr. G. C. Perera, Medical Assistant, Rattota, Matale.

On February 27, 1900, from the owner's room at Lake View, Wekanda, Slave Island : 2 gold scarf pins (one with a white sapphire and the other engraved with a tiny flower), 1 lady's long thin gold chain, 1 gentleman's keyless silver watch (Geneva-made), the dial of which was chipped off near the figure VI. and was repaired, 1 mabrazor (small size), 1 white-metal chain, and 1 single blade penknife by Rodgers & Sons. Owner, Mr. W. Nagel, Lake View, Wekanda, Slave Island.

On March 1, 1900, from the owner's garden at Drieberg's lane, Maradana: 1 black and white bull bearing brandmarks "W. J. S." and some burnt marks on right side; age, 5 years; horns, short; 1 black and white bull bearing brandmarks "ං" and other burnt marks on right side; age, 8 years; horns, short and bent outwards; 1 red bull branded on left side with some Sinhalese characters which are illegible; age, 7 years; horns, short and bent forwards. Owner, H. W. Gunetunge, Drieberg's lane, Maradana.

On March 4, 1900, from the fowl-house in garden No. 21 at Jampettah street: 7 full-grown turkey cocks (black). Owner, John Fernando, No. 59, St. John's street, Pettah.

LOST OR STOLEN.

On February 19, 1900, from the owner's travelling cart on the road from Minuangoda to Katana : a black tin writing box, English-made, with the initials "J. E. de S." on cover and containing 2 gold rings set with rubies; a silk bag containing Rs. 80 in cash; a Madras bank cheque book; 10 or 12 postage stamps; a court case bearing No. 7,793; some private letters; 1 ivory paper cutter; and a Lett's diary for 1900 and some stationery. Owner, Mr. John Edward de Silva, President, Village Tribunal, Minuangoda.

STOLEN OR STRAYED.

On February 10, 1900, from a grazing ground at Nawela : 2 cows (one red and the other black on body and white on chest and on belly ; brandmarks "S. H. B." Owner, Bitchappu, Koslanda.

On February 27, 1900, from the owner's bungalow at Agrapatana : a small fox terrier pup ; colour, white ; face, tan-colour ; has a black spot on body and another on tail ; age, 4½ months. Owner, Mr. J. Wilson, Agrapatana.

REFERENCE TO PREVIOUS NOTICE.

TSMAIL LEBBE MARIKKAR MAMMALA MARIKKAR, advertised for in "Hue and Cry" No. 1,523 of April 22, 1898, has surrendered.

ඩේසාරෝපණය කරනු ලැබ සෞකාග්‍රහ්ම ඕනෑම පිහු කරනු ඇතුවයි.

පෙනුයිරු නොහැරු සෑවක මෙය දීමුද්ධියෙහි පිතිය කිස් ඇත් අඟ්‍යාල කරන්ව යෝදානා යියා දේශීල්‍යා රෝග කර සිටිතු ලබයි. යෝගි, පිළිගැඹු, තුළු, දුරුවේ; අභ්‍යන්තරයේ; රස්ක්‍රියා නැංචු; වෘත්ත, අඩුරුදු 30ක් පමණ ඇත්; උස, අඩු රුක්ක් පමණ එම; පිරිපෑ, පිළිය; පාටි, තුළුවැඹු; ජෛප්ප, කර්ඩ, කොළඹ්‍යා විදුලාය; උපරිවූ ඇය; සරුවූ විවිධ පාන් ඇත්; මොළ උදුරුදාකාර පෘත්; කුඩා තුදුරු කැලුදුස් සහ අභ්‍යන්තරයේද එව කුළුල් ඇය; උපය ගම් සානු ප්‍රාථමික වෘත්ත යොදා පෙනු එහි ප්‍රාථමික සානු, සැලුම්පිටියා කැරිරුණු උපල්ල ප්‍රාථමික සානු ගම් ගම් ගැමීය; කොළඹ්‍යා පිටියිල් වැනියෙකුටියි.

හාඩ්, මේදින්, හැඳු සහ සම්කර කාලවිවූ අන්දහායල්ලෝන්; මෙහි මුළුභේස් ව්‍යුහෙන් රෝගයට වෙළඳාම් කරයි; විවාහයා; සුළු එහි රුධි තුන්දෙහෙය ගල්දීයෙන් ඇය; රඟවිලාභෙ මොවිච්චපියෙදී වෙළඳාම් මාව්ද; මේදින් “ල්ලුස්ස්වූජ්” Elie House නීති යේ අයෙකු දැනුවත් ව්‍යුහය්තින් උයිසා දැනුදය; ගල් දියුණු සාහා තොහොතු සාදරිත්, හැනුමාල් මුද්‍රාව; එම ගම් ගෝඛරරයට පහ පොලිජ් ව්‍යුහාධියාවයි මේ, හුව හෝදුවාර දුනුම් ඇත. කොළඹ පෙරාලිය හිඹුකාරකුන විසින් මොනු ඇල්ලීමට අඩික 63,319 දරණ විරයෙනුව පිටපත්කර ඇත.

ඩුනිවායා, ගොරකුම්කාලා හොඨාගොන් ද්‍රව්‍යවත්තේ යිකා.

නුතිවෙන්ට ගෙදුනු.

විෂ් 1900 කුටු මාරු මක 1 වෙනි නික දේරුදෙහියේ අඟ්‍රී ජ්‍යෙෂ්ඨම්ප්‍රලැබ්ස් “යෝරෝකා හූස්” Irene House එකටත් අකරේද; කාරිටියක, In memory of යහ මේ වෙත තොටී තොටී; ඇය සෙයාදුය කොත්තට රුපිත් මින් දැයුතු දෙනු ලැබේ. ඇයින් කාරිටියක, ඇංග්‍රීස් ඒ. රෝඩ්ස්ලැස් හෝඩා, යෝරෝකා හූස්, යෝරෝකා හූස්.

രഹസ്യാവലികളും

ඩී 1900 කුට් පොරතාරි සහ 15 වෙනි දින කිලුක් යෙකිනුවේ අයිතිකාරකාල ත්‍රිත්වි මයෙන් අයි 12ක් හෝ 14ක් උග්‍ර ඇති යකුව රෙදු 2ක්. අපිතිකාරකා, ඇම්. එම්. ඇස්. ගැල්ලු, ප්‍රසාද්‍රාව.

වසි 1900 කුටු පෙබරවාරි මක 18 වෙතින් දින උදුලේ කොමිෂන් දූෂ්‍ය වන්නයේ තුළුලේගෙයානින්: තායැප්පේ 1c, ඩාරුජාවය 4c, පුද් තෙකුලන 2c, 5c. ශ්‍යා තෙකුලනයා, පුද් සහ කළ තුළුලේන්ද, වෘත්තාව තෙකුලනයා, මරපින් වන් උදිජය කළ තුළුලේන්ද, ටිව් 2c, අධිකිනා ය, එම්. ඇ.ඩ්. ප්.ව්ත්, කොමිෂන් දූෂ්‍ය දීප්දිය.

වලි 1900 ක්‍රියා පෙනී එහි දක තමිල උරණ තුවදාලිය පාරේ සැවිපිටාගමිනෝ කෙදාරින්: කුඩා ගෙලෙක්පෙවිරූපය්ද, සුදු දීර්ඝ කේටිව 2ද, ගෙළුව රතුලේසුවන්ද, තුව: රතුලේසුවන්ද, පුදු වෙවිති රේදී 2ද, වුද්ධෙන් රුපිතය 20ද. අපිනිකාරය, හිමිකුණ, පුදු ගෙවීම්.

වති 1900 කුටු පෙළරවලට මස 25 වෙනි දික් ආකර්ෂණීය හිමිනැගලේද වන්නේ අමුව දීම්ඩිජිකා ගෙයින්: උදෑර් 7 යේ සහ අදික සියලුහේ. අධිකියාරා, රු. රු. මැයාටි මහත්ත්වය, කෝරයිල්කි වන්න, ආරු පෙනිය.

වතින් 1900 කුටු පෙබඩරා, එම මස 26 වෙනි දින මායිමේ රජ්‍යෙහි ව දෙපැන්දුර මූල්‍යෙන් වෙනි ගෙදරී තුරුව ඇතුළත්තා, ලොඡ නොවු විවිධ සියලුම තීක්ෂණ හා තොළඹය පාරිභෝගුය මේ රැවී සියලුම තීක්ෂණ හා දෙනෙක්ද. අපින් කාවය, පී. සී. ප්‍රේර් මහයුම්දා, දෙවෙනි දෙපැන්දුර, රජ්‍යෙහි ව, මායිමේ.

වම් 1900 කුදා පෙනිරව, රු මි 27 වෙති දින කොමිජ්ස්ස්ක්රිඩ් වැනියේදී ලේක්වීම් හම් අයිතියාරය, යේ ගෙදර කාමරුකියා: රසුරත් දෙකා උ පිය 2ක්, එකකට පුද කිලෝ බිංද ඇය, අස්සෙක් පිය වට කුවාම් කරණද ලෙන ඇය, මෝසා කෙනෙකුපේ උන් දෙරුවන දම්බලන්, පිළානු VI. වෙති ඉලක්කම උගු කැඩි ඇරාඩි තිබු පෙන්වන්න, මෙය යතුරුත් හිඹා, මොකරය තිරු ලේඛ්පුවන් වේ, "Mab" යන උනිං බුඩා දුලුපිතියාන්, පුද ලේඛ් දම්බලන්, Rodgers & Sons යන සම්ගමේ හතු පියි යන ඇය පැහැදිලි ප්‍රතියයා. එපියානුරය, භාග්‍රා, ලේඛ්පාව, වැනියා, කොමිජ්ස්ස්ක්රිඩ්.

වසි 1900 කුටුම්බ, රජු විසි 1 වෙනි දින මරදානෙන විවිධයේ ලේඛනී අධිකියාරයාගේ වස්තෝත්තා: කළ සහ පූද ගොජනක්, හිටරුන් W. J. S. ගැන තුවන දකුණුපාලනය පිළිසුඩුව ඇති, විය නිරුදු මියේ, අනු කොට්ඨාස පූද සහ කළ ගොජනක්, හිටරුන් “ලේ” සහ තුවන දකුණුපාලනය පිළිසුඩුව වන යයි, විය නිරුදු මියේ, අනු කොට්ඨාස පූද සහ විමුක්තිය, විමුක්තිය සිංහල අභිජ්‍යවාදය ප්‍රාථමික රඛු ගොජනක්, විමුක්තිය, අනු අභිජ්‍ය දකුණුවේ හැඳු, විය නිරුදු මියේ, අනු කොට්ඨාස, ඉංග්‍රීස් සිංහල අභිජ්‍යවාදය හැඳු, විමුක්තිය, අනු අභිජ්‍ය දකුණුවේ හැඳු, විය නිරුදු මියේ.

වසි 1900 කුටුම්බ.රුදා නෙක 1 වෙත දික රම්පාට්.ලිංදේ අවින 21 දරණ ත්‍රිවෙශී තුළුල්ලෙගයින්: සඳහා ලොඩු කළුතැන් 7 දෙනෙක්. අදිනිකාරය, රෝජ් ප්‍රඹුදු, 59, සාම්පූර්ණ ප්‍රේච් තිංක්, පිටපෑවිව.

ඇත්තිවනු නොගෙනුයේ සෞරකීම් කිහිපා

ඒක 1900 කුටු පෙබරවාරි මස 19 වෙනි දින අධිකාරීයන, ගේ ගමන කරන්නෙක තෙවුනුවෙනුවේ විට සැට්, සැට් යන පාරේදී මූලුරු “J. E. de S.” දරන්නා මූලු ඉප්පාරියෙන් සාදු කරු බෙලන් උග්‍රහපෙළියි, මෙහි අඩංගු දෙවල් නම් රු ගේ අල්ලයලද දත්තර මුදු 26, රුපිල් 40 දින පුත් දේ විශ් 1 එක, මදුරුයි බැජුණුවේ විශ් පෙන්නා, අතික 7,793 දුරණ භාවිත රිටා භාව්ද, රුපිල්විත ස්විච්‍රකෘත සහ ගෙඹවීම් හා පිටුවා ඇතුළුවන්ද, 1900 යේ දැක්වා දැනු දියෙනා භාව්ද, කිවිදාස් ස්විච්‍රකෘත සහ අධිකාරීයන, රෝග අධිවිධී ද සිල්වා ගෙඹවා, සැවිකාරයාත්ම මිශ්චුවෙනුවේ.

යොරකම් කිහු, එක්සේ දඩාවනේ යියා.

ඩී.එස්.1900 සුං පෙරේරාව, නිම මහ 10 වෙති දින බැවෙල තිව්වෙන්න හරඟ 2ක, (උකෙකු රතුය, අතිශා කැපීව හා පෙරේරාව පුද්ගලික කරුණ ගොනෝ, දැදැදෙකු යෝම විවිධත්ව S.H.B.) ඇසිනිකුරය, වලජේල, ශේෂලුණයි.

හෙත ප්‍රමුදන් හාරණ ඇත.

වැඩ 1898 කුටු අපූලේ මායේ 22 වෙනි දි අවික 1,523 දරහ කොරුත් අල්ලය අභ්‍යන්තර ප්‍රසිඝ්‍ය ඉංජ්‍යාල්

பிடிக்கத்தேடும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விபரம்.

கோரளுக்கே ஜேம்ஸ் ; கதுக்க ம் ஆண்டு ஆடியன் நூல் ந் வி, இவகாம் கோறளையைச்சேர்ந்த பள்ளபத் துவில் இருக்கும் பானதொடை என்னும் இடத்தில் மாடுகளுக்கான குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்கள வன் ; வெள்ளாளர்ச் சாதி ; புத்த சமயி ; தொழில்-வேளாண்மை ; வயது-கிட்டத்தட்ட ஒரு உயரம்-சுறு அடி ; மெல்லிய தேகம் ; கறுத்த நிறம் ; மூக்கு-நேரியது ; வாய்சிறியது ; முட்டைவழிவான கறுத்தக் கண்கள் ; சொற்ப மீசையுண்டு ; தாடி-கத்திரித்திருக்கு ; பிறங்கவிடமும் பொதுஇருப்பிடமும்-இவகாம் கோறளையைச் சேர்ந்த பள்ளப்பற்றிலிருக்கும் ஏற்கெடை ; ஊசாடுமிடம்-இவகாம் கோறளையைச்சேர்ந்த பானதொடை ; கவகாம் கோறளையைச்சேர்ந்த மெதப்பத்துவில் இருக்கும் மீதொடையில் வைப்பாட்டியாக ஒருத்தியை வைத்திருந்தான் ; தகப்பன்-கோரளுக்கே நன்றாப்பு ; தாயரா-செல்லோகாமி பானதொடையைச்சேர்ந்தவள் ; பானதொடை விக்ராஷுக்கிகே சின்னப்புவும், கொதக்கமை ஜயசிங்கதூராச்சிகே சாள்சும் இவள் சினேகிதர்கள் ; அத்தரு சிரிப் பொலிஸ் விதானை டொன் கைமனுக்கும், பானதொடைப் பொலிஸ் விதானை டொன் கொர்னேலிசுக்கும், மீதொடைப் பொலிஸ் விதானை டொன் சாள்சுக்கும் இவளை எல்லாம்த் தெரியும். கொழும்புப் பொலிஸ் தீவான் இவளைப் பிடிப்பதற்கு விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் இருக்கிறது.

பெரங்கின்றோ ; ; கக் 00 ம் ஆண்டு வைத்தமன் 20 ந் வி., தலவாக்கொல்கீயில் களவாடி அனைக் குற்றஞ் சாட்டப்பட்டவன் ; சிக்களவன் ; புத்த சமயி ; தொழில்-வண்டில்காரர் ; வயது-கிட்டத்தட்ட 42; உயரமாக அடி சு அங்குலம் ; மெல்லிய தேகம் ; கறுத்த கபிலிநிறம் ; கூரிய மூக்கு ; சினை வாய் ; ஒழுங்கில்லாத பற்கள் ; சின்னக்கறுத்தக் கண்கள் ; கறுத்த தலையியர் ; கொண்டையரகக் கட்டப்பட்டிருக்கு ; மீசை-இப்போதான் அரும்புகுது ; இடதுபக்கத்து மூக்கில்-ஒரு வெட்டு அடையாளமுண்டு ; பிரந்தவிடம்-திமுபுளை ; பொதுகிருப்பிடம்-தலவாக்கொல்கீ ; ஆசாடுமிடங்கள்-திமுபுளை, நங்குமூபா, வதுளை ; கல்யாணம் முடியாதவன் ; தலவாக்கொல்கீயில் தம்பிசிஞ்ணோவுக்கும், ஈங்க ம் இலக்கப் பொலிஸ் சார்என் டபிளியு. ஏ. எப். கே. பஸ்டாவுக்கும், டிம்புளையில் பொல்கமூர் யாவுருக்கும் இவ்வைன் நல்லாய்த் தெரியும். இவன் தலவாக்கொல்கீயிலிருக்கும் காளின் ஆயி வண்பவளால் வளர்க்கப்பட்டவன். தொப்பித்தோட்டத்துப் பொலிஸ் கீதவான் இவ்வைப் பிடிப்பதற்கு விட்டிருக்கும் விழாங்கின் இலக்கம் உக்குறின்.

உவில்லையம் ; கக100 ம் ஆண்டு மாசிமீ உள் வை, கொம்பனித்தெருவிலிருக்கும் வேக்கங்கதையைச்சேர்ந்த “வேக விழு” யில் வீட்டை உடைத்துப் பொன் உடமைகளைக் களவுராதினாலெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன் ; சிங்களவன் ; புத்த சமயி ; தொழில்-கல்விவேலை ; வயது-கூ ; உயரம்-ஏ அடி கூ அங்குலம் ; மெல்லிய தேகம் ; மிகவும் கறுத்த தேகம் ; பறகள்-வரிகசையானவை ; தலைமயிர்-கறுப்பு ; கட்டையாய் வெட்டப்பட்டிருக்கு ; மீசையும் தாழையும்-சொற்பன ; ஒரு கண்ணத்தில்-நெருப்புச்சட்ட அடையாளம் போல் இரண்டு அடையாளம் உண்டு ; பிறந்தவிடம்-கஞ்சக துறைக் குறிச்சியைச்சேர்ந்த பையகலை ; வேக்கங்கதையிலிருக்கும் ஸ்டாபிளின்ஸ் என பவரின் வேலைக்காரன் ஜோன் சிங்னே என்பவனுக்கு இவளைத் தெரியும். கொழும்புப் பொலிஸ் கீதவான் இவளைப் பிடிப்புச்சறகு விட்டிருக்கும் விருந்தன் இலக்கம் கூக்கநா.

எனதிரண்ணலகே சின்னப்பு; ககாம் ம் ஆண்டு மாசிமோ உதங்க, கல்கிசையில் குத்தினுணைன்பதாகக் குற்றஞ்சாட்டப்படவன; சிங்களவன்; தரவாசாதி; புத்த சமயி; முயற்சி இல்லை; கிட்டத்தட்டவயது கூடு; உயரம்-நிதி அடி; மெல்லிய தேகம; கழுத்த செங்கல்பங்களான சிரம; தலைமயிர்-கறுப்பு, கொண்டையாய்க் கட்டப்பட்டிருக்கு; மீசை-கூடு, குறுகன தாடு; குஸ்ட்ரோக்தால் வருத்துக்கிழஞ்சு; முகத்திறும் ஒற்கறைக் கைக்கிழலும், குஸ்ட்ரோக் அடையாளம் உண்டு; ஒற்றுக்கால்ஸ்-ஒரு புண்டுண்டு; பிறநதவி-மும் பொதுஇருப்பிட முட-சாகபி-திக்கா-நாலோயக்கேர்ந்த பள்ளபத்துவைக்கேர்ந்த கைக்கிசை; ஜெசாாமிக்கான்-முத்துவாரமும் எந்தவியும், அத்தகைலைவில ஓர் புத்தகுரு இவ்வுக்கு குஸ்ட்ரோக்தாக்குப் பரிகாரி-ாரம் பார்க்கிறப்பயிரல் சிலவேளை அவசிடத்தக்குப்போகிற தண்டு; கக்யாணம் முட்யாதவன்; மணை இருக்கிறுன்; கல்கிசையில் மூதற பிள்ளைகள் உண்டு; மாமன்-தொக்கி நாமிடே, நாம்மானுவில் இருக்கிறுன்; மாமியார் வெத்தத்துண்டிரி கே கோசா, முகத்தவாரத்தைக்கேர்ந்த சலி அவுஸ் என்னும் வீ-ஈக்குக்கிட்டுமானமாக இருக்கிறுன்; சகோதரன் சங்க அல்லது சாதிரிஸ்பெரேஜு, கல்கிசையில் இருக்கிறுன்; கல்கிசைப் பொலஸ் விதானிக்கும் கிராம சார்ஜு ஆக்கும் இவ்வை நல்லாய்த் தெரியும். கொழும்புப் பொலிஸ் நீதவான் இவ்வைப் பிடிப்பதற்கு விட்டிருக்கும் விற்கும் தின் விலக்கம் கூடுக்க.

காணமற்போனது, கனவபோனது, அல்லது அலிங்குபோனது.

காலைமற்பேரவை

கை00 ம் ஆண்டு மாசிமீ உசாங் வெ, தலவாக்கொல் ஜில்லைச்சேர்ஸ் தடவின்பந்து விளையாடும் அடைப்புக்கு ம் ஈஸ்ட்டிலிரு தேரட்டத்துக்கும் இடையில் மூன்றுப்பறப்பழுள்ள ஒப்பல் கல் ஓன்று பதித்த கருத்துச் சீலிக்குக் குத்தம் பெண் ஊசிக் கடன் டெட்டுத்தக் கொடிப்பவருக்கு கண்ணோடை கொடுக்கப்படும். சொந்தக்காரி, மிஸ் டிரிஸ் எ. பி. பிரேயின், ஈஸ்ட் லில்லிட்.

கலூர் ஆண்டு பங்குவிலீ காந் டி, புதிய பேராதனை ஸ்டெடோஞ்கும், கோரூன் அவச்சும் இடையில் உள்ளதெலுவில் In memory of என்று எழுதப்பட்ட மார்ச்சடைப் பூட்டுக் க. இதைக் கண்டு எடுத்துக்கொடு பபவருக்கு ரூபாய் ஒரு வெகுமதி கொடுக்கப்படும். சொந்தக்காரி, மின்றிரிச் எவ். ஏ. ஜோன்னீஸ், கோரூன் அவுன், பேராதனை.

கனவுபோன்றது.

கூடும் ஆண்டு மாசிமோ கடுந் வி, பிளாக் ஸ்டேரோஸில் சொந்தக்காரன் மாட்டுப்பட்டியலிருந்து : உட்டத் தட்ட கூட அல்லது கூட அங்குலம் உயரம் உள்ள சின்ன இரும்புச் சிலைகள் உ. சொந்தக்காரன், எம். கீ. எஸ். குணத்தினக்க, புசலாவை.

ககூ ம் ஆண்டு மாசிமீ கறி ந் வ, லின்டலையக்சேர்க்க வல்லாவுனத் தோட்டத்து ஓர் கோழி கீட்டி விருந்து : ஆண் வாத்து க, பெண் வாத்து ச, வெள்ளோச் சாவல்கள் உ, பெரிய கபிலஸ்திரக் கோவி க, கறப்பு வெள்ளை சிறமுள கோவி க, மனுசங்க கோவி க, ஒர்வின்கடன் என்னுமிடத்து கறத்தக் கோவிக் குஞ்சுகள் உ. செருக்கூரன், மின்ஹர் லீ, எஸ். புத்தென், கவலைனக் கோட்டம், லிருக்கலை.

ககைம் ஆண்டு மாசிமோ உசாங் ட, கம்பளொயைச்சேர்ந்த பளைய நவெரலியா ஸ்ரீட்டில் இருக்கும் கை வொயம் என்பவரின் வீட்டில் இருந்து : சின்னத தகரப் பெட்டி க, வெள்ளை டிறில் கோட்டு உ, சிவத் பெரிய கைலெஞ்சி க, சின்னச் சிவத்தக் கைலெஞ்சி க, வெள்ளை வேட்டி உ, காசாய் ரூபாய் 20. சொந்தக்காரன், டிட் ஜனன், பசுமலைத் தோட்டம்.

ககைம் ஆண்டு மாசிமோ உடுங் ட, அக்ரபட்னைவிருக்கும் கிளைகில்ஸ் தோட்டத்தில் ஆயுதங்கள் வைக்கிற ஹீட்டிலிருந்து : மண்வெட்டிகள் ஏ, அரிவாள் க. சொந்தக்காரன், மெஸ்டர் இ. இ. மெகட், தோர்ஸ்வீல்ட் தோட்டம், அக்ரபட்னை.

ககைம் ஆண்டு மாசிமோ உசாங் ட, மாத்தளொயைச்சேர்ந்த நத்தோட்டை இல் இருக்கும் டாக்குத்தளை வீட்டில் இருந்து : பெர்மாச் சாவல் க, பெரிய கொளிகள் கூ, வித்தியாசமான நிறமுள்ள பெரிய பெட்டைக் கோளிகள் க. சொந்தக்காரன், மிஸ்டர் ஜி. டி. பெரேரூ, மெதிக்கல் அசில்ரன், நத்தோட்டை, மாத்தளை.

ககைம் ஆண்டு மாசிமோ உன் ட, கொம்பனிக்கெறுவில் இருக்கும் வேக்கங்கையைச்சேர்ந்த லேக்விழ் பில் சொந்தக்காரனின் அகைபில் இருந்து : கருத்துச்சிலைக்குக் குத்தும் பொன் ஆசிகள் உ, ஒன்றுக்கு வெள்ளைக் கல்லுப் பதித்திருக்கு, மற்றக்கு ஒரு சிறுக் கொத்தி இருக்கு, துரைச்சாணிமாரின் நீண்டமெல்லை பெரு சங்கிலி க, முகப்பக்கம் ஓரூவது (V.I.) இலக்கத்துக்குக் கிட்ட ஒருசிறுய் கிளம்பி பனுதபார்க்கப்பட்ட நூற்பு பிறிம்பாயில்லாத துரைமானுக்கேற்ற வெள்ளி ஜினிவர் கடிகாரம் க, சிறு Maie அம்பட்டன் தத்தி க, வெள்ளை உருக்குச் சங்கிலி க, ஒரு கத்தி உள்ள பேளைக் கத்தி க, Rodgers & Sons. சொந்தக்காரன், மிஸ்டர் டபி ஸ்டி. நாகல் லேக்விழ், வேக்கங்கை, கொம்பனிக்கெறு.

ககைம் ஆண்டு பங்குனிமோ காங் ட, மருதாளொயைச்சேர்ந்த யீபர்க் குருங்கையிலிருக்கும் சொந்தக்காரனுடைய தோட்டத்திலிருந்து : கறுப்பு வெள்ளை நிறமுள்ள நாம்பன் க, வலது பக்கத்தில் W. J. S. சுறிகளும் வேறு குடி அகடயாளங்களுமுடு, வயது-நி, கொம்புகள்-கட்டை, கறுப்பு வெள்ளை நிறமுள்ள நாம்பன் க, வலது பக்கத்தில் லே. குறிகளும் வேறு குடி அகடயாளங்களுமுடு, வயது-அ, கொம்புகள்-கட்டை, வெளிப்புக்கமாய் வளைந்திருக்கு, சிவப்பு நாம்பன் க, இடது பக்கத்தில் சில சிங்கள் எழுத்துக்கள் குறிச்சிட்டிருக்கு வாசிக்கக்கூடாது, வயது-எ, கொம்புகள்-கட்டை முன் பக்கமாய் வளைந்திருக்கு. சொந்தக்காரன், எச். டபிஸ்டி. குணத்துங்க, டிரீபர்க் குளுங்கை, மருதாளை.

ககைம் ஆண்டு பங்குனிமோ காங் ட, ஜம்பெட்டா தெருவிலிருக்கும் உக ம் இலக்கத் தோட்டத்தில் கோளிலீட்டிலிருந்து : பெரிய வான் கோளிச் சாவல்கள் ஏ, கறுப்பு நிறம். சொந்தக்காரன், ஜோன் வெர்னன்டு, ரிக் ம் இலக்க செண்ட் ஜோன்தெரு, பிறக்கோட்டை.

கானுமற்போனது அல்லது களவுபோனது.

ககைம் ஆண்டு மாசிமோ காங் ட, மினிமாங்கொடையில் இருந்து கத்தினக்குப்போகிற கூட்டில் சொந்தக்காரனின் பயண வண்டிலிலிருந்து : சிவப்புப் பதித்த பொன் மோதிரம் உ, காசாய் ரூபா அ0 அடங்கிய பட்டுப் பை க, மதிராச வங்கி செக்குப் புல்ககம் க, தபால் முத்திரை அ0 அல்லது கை, எக்கை ம் இலக்கக் கோட்டுவளக்கும் சில இரகசியமான காகிதங்களும், கடுதாசி வெட்டும் ஜினைதந்தக் கத்தி ஒன்று. ககைம் ஆண்டில் டயறிப் புல்ககம் ஒன்று கடுதாசி பேளை முதலியகவகள் அடங்கிய ஓர் கறுத்த இங்கிலிங் தகரப்பெட்டு ஒன்று மூடியில் J. E. de S. அகடயாளம் போட்டு இருக்கு. சொந்தக்காரன், மிஸ்றர் ஜோன் எட்வெட் க. சில்வர், பிறசிடென்ற வில்லேஜ் டிரீபிழூனல்.

களவுபோனது அல்லது அலைந்தபோனது.

ககைம் ஆண்டு மாசிமோ காங் ட, நாவலை என்னும் இடத்தைச்சேர்ந்த மேயும் ஓர் நிலத்தில் இருந்து : பசுக்கள் உ, ஒன்று சிவப்பு மற்றத்துக்குச் சீரைத்தில் கறுப்பு மார்பிலும் வயிற்றிலும் வெள்ளை இருக்கு, குறி S. H. B. சொந்தக்காரன், பச்சப்பு, கொண்ணதை.

ககைம் ஆண்டு மாசிமோ உன் ட, அக்கிரப்பத்தினையில் சொந்தக்காரனின் ஓர் வங்களாவில் இருந்து : தோல் நிறமுள்ள ஓர் சின்ன நாரி மாதிரியான வெள்ளை நிற நாய்க்குட்டி, தேகத்தில் ஒரு கறுத்தப் புள்ளியும் இருக்கு, வயது-சுடி மாதம். சொந்தக்காரன், மிஸ்றர் ஜே. உவில்சன், அக்கிரப்பத்தினை.

முன் அறிவித்தலைக் குறித்த விளம்பரம்.

இசுமால் பெப்பை மரக்காயர் மலுஷலாம் மரக்காயர், காஷக ம் ஆண்டு சித்திரைமோ உ. க. திக்கிளையக் கொண்ட கடுக்க ம் இலக்க “கிழு எண்ட் கிறை” பில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் வெளிப்பட்டு விட்டான்.

L. HOLLAND,

for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

Police Office,
Colombo, March 8, 1900.